

Albert Liu-வுடன் ஒரு நேர்காணல்

"Accessible Ubin" எனும் திட்டத்தின் இணை நிறுவனர் Albert Liu. உபின் தீவை, மூத்தோர், குடும்பங்கள், சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கு மேலும் பாதுகாப்பானதாகவும் எளிதில் சென்று வரக்கூடியதாகவும் மாற்றியமைக்கும் அடித்தள முயற்சியே அத்திட்டம். அவர் தம்முடைய பதின்ம வயது முதல், உபின் தீவில் உள்ள மிகச் சிறந்த வெளிப்புறத்தை விரும்பி வந்துள்ளார். அண்மையில், அவர் உபின் தீவின் சமூகத்திற்கும் அதன் வாழும் மரபுடைமைக்கும் அறிமுகமானார். உபின் தீவில் தம்மைத் தூண்டிய அம்சங்கள் பற்றி, அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்!

"Accessible Ubin" திட்டத்தைத் தொடங்குவதற்கான உங்களது ஆர்வம் எதனால் தூண்டப்பட்டது?

நானும் என்னுடைய நண்பர் Colin Chew-வும், "Accessible Ubin" திட்டத்தை இரண்டு காரணங்களுக்காகத் தொடங்கினோம். முதலில், நாங்கள் நம்மாட்டப் பிரச்சனை உடையவர்களிடமும், சமூகத்தில் பின்தங்கியவர்களிடமும் இந்தத் தேசியப் பொக்கிஷத்தைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினோம். நம்முடைய கடைசி கம்மமான உபின் தீவு, வளமான பல்லுயிரினங்கள், மிகச் சிறந்த வெளிப்புறங்கள் மற்றும் பலதரப்பட்ட கல்வியியல் அனுபவங்கள் ஆகியவற்றை வழங்குகின்றது. நாங்கள், உபின் தீவை ஓர் ஒருங்கிணைப்புத்தன்மை மிகுந்த அனுபவமாக மாற்ற எண்ணினோம்.

இரண்டாவதாக, நாங்கள் உபின் தீவில் வசிக்கும் மக்கள் சிங்கப்பூருக்கு வந்த பிறகு, வீடு திரும்புவதை மேலும் எளிமையாக்க விரும்பினோம். இங்குள்ள பலர் வயதானவர்கள். அவர்கள் மருத்துவக் கவனிப்பிற்கு அல்லது குடும்பத்தினரைப் பார்ப்பதற்கு, படகு வழி சிங்கப்பூருக்குச் செல்லவேண்டி உள்ளது. அவர்கள் திரும்பி வருகிறபோது, உபின் தீவின் படகுத்தறையில் உள்ள படிகள் அவர்களது நடமாட்டத்திற்குத் தடையாக இருக்கின்றன. உபின் தீவில் வசிக்கும் மக்களை, நாங்கள் இத்தீவின் மேலாளர்களாக மதிக்கின்றோம். அவர்கள் பாதுகாப்பாகவும், மேலும் எளிதில் செல்லக்கூடிய வகையிலும் வீடு திரும்புவதை உறுதிசெய்வது எங்களுடைய கடமை.

இன்னும் பத்தாண்டில், உபின் தீவிற்கான உங்களது விருப்பம் என்ன?

நான், அனைவருக்கும் உகந்த உபின் தீவைக் காண விரும்புகின்றேன் - அனைவருக்கும் உகந்த வகையில், சிறப்புத் தேவை உடைய வருகையாளர்களுக்கு ஒருங்கிணைப்புத்தன்மை மிகுந்த உள்கட்டமைப்பும் நடவடிக்கைகளும், குடியிருப்பாளர்களுக்கு நீடித்து நிலைக்கத்தக்க வாழ்வாதாரம் மற்றும் அனைவரும் எளிதில் சென்று வரக்கூடிய ஒரு கம்பம். உபின் தீவில் வசிக்கும் மக்களுக்கு, சிறிய அளவிலான வேளாண்மைத் தொழில் போன்ற புதிய வாழ்வாதாரங்கள், வழிகாட்டுதலுடன் கூடிய நடைகள் அல்லது பயிற்சிகளுடன் ஆகியவை இருக்கவேண்டும் அப்போதுதான், அவர்கள் தங்களுடைய வருமானத்திற்கான வளங்களை வேறுபடுத்திக்கொண்டு, குளிர்மான விற்பனை, மதிவண்டி வாடகை ஆகியவற்றின் மீதான சார்புநிலையைக் குறைத்துக்கொள்ளமுடியும்.

உபின் தீவில் வசிக்கும் மக்கள், ஒருங்கிணைப்புத்தன்மை, சமூக வாழ்க்கை முறை ஆகியவற்றை அரவணைத்து, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதே வேளையில், வருகையாளர்களும், இந்தத் தீவையும் அதன் குடியிருப்பாளர்களையும் சுற்றுப்புறத்தையும் மதித்து, அவற்றின் மீது அக்கறை காட்டுவார்கள் என்றும் நாங்கள் நம்புகின்றோம். அப்போதுதான், அனைவரும் உபின் தீவை மகிழ்ச்சியாக அனுபவித்து, அதன் வளர்ச்சிக்குப் பங்களிக்கமுடியும்.



எங்கள் நண்பர்கள் அனைவருக்கும், உபின் தினம் 2017-தான், அவர்கள் உபின் தீவிற்கு வந்த முதல் நாளாகும். புகைப்படம்: டெமி வோங்

உபின் நண்பர்கள் இணைப்பில் உறுப்பினராக இருப்பது எவ்வாறு உபின் தீவிற்கு சென்று வரும் வசதியை மேம்படுத்தப் பங்களிக்கும்?

உபின் நண்பர்கள் இணைப்பில் உறுப்பினராக இருப்பதன் வழி, நாம் உபின் தீவை நேசிக்கும் கடப்பாடும் திறமையும் மிகுந்த பலரது பலதரப்பட்ட நிபுணத்துவங்களுடனும் அனுபவங்களுடனும் இணைக்கப்படுகின்றோம். இந்த ஒருங்கிணைக்கப்பட்ட அறிவாற்றல், உபின் தீவில் ஒருங்கிணைப்புத்தன்மையை மேம்படுத்தவேண்டும் என்ற நமது நோக்கத்தை வலுப்படுத்தவும், சிந்தனைகளை சீர்செய்யவும் வழிவகுக்கின்றது. உபின் நண்பர்கள் இணைப்பின் உறுப்பினர்கள், அவர்களின் விரிவான இணைப்புகளைக் கொண்டு, படகு, வாகன நிறுவனங்கள் போன்ற பலதரப்பட்ட பங்களிகளை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். நமது பணியில், அத்தகையோர் மதிப்புமிக்க வளமை பங்களிகள் ஆவர்.

உபின் நமது தேசிய பொக்கிஷம்; நாம் பாதுகாக்கவேண்டிய நம்முடைய சொத்து. உபின் தீவின் மாயாஜாலத்தை அனுபவித்து, உங்களைப் பரவசப்படுத்திக்கொள்ள வாருங்கள். நீங்கள் உபின் தீவை நேசிப்பீர்கள். பின்னர், நீங்கள் நேசிக்கும் உபின் தீவை நீங்களே பாதுகாப்பீர்கள். உபின் தீவு, எப்போதும் நமது இதயங்களில் ஏற்படையதாகவும் சிறப்புடையதாகவும் இருக்கட்டும்.

"Accessible Ubin" திட்டத்திற்கான எங்களது நோக்கத்திற்கு ஆதரவு தெரிவியுங்கள்!! www.facebook.com/AccessibleUbin.

@AccessibleUbin @accessible_ubin



2018-ஆம் ஆண்டு நடந்த Wheels@Ubin நிகழ்ச்சியின் போது, பல பங்கேற்பாளர்கள் 'Accessible Ubin' திட்டத்திற்கும், தீவின் வருங்காலத்திற்கும் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கவரோட்டிகளில் கையொப்பமிட்டனர்.

உபின் தீவைப் பற்றி மேல்விவரங்கள் அறிய www.ubin.sg என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும் அல்லது nparks_pulau_ubin@nparks.gov.sg என்ற மின்னஞ்சலில் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

Ubin Tides



உபின் தீவில் உயிரினங்களைக் காப்பாற்றும் திட்டம்

சிறிய நகங்களைக் கொண்ட ஆசிய நீர்நாய் (ASCO), *Aonyx cinereus*

- பார்வையில் தென்படுதல்: 1999-ஆம் ஆண்டு முதல், உபின் மற்றும் தெக்கோங் தீவுகளில், 16 முறை மட்டுமே தென்பட்டுள்ளன.
- இருப்பிடம்: இரு தீவுகளிலும் உள்ள ஆறுகளுக்கு அருகில் உள்ள சதுப்புநிலப் பகுதிகள்
- நடத்தை: மாலையில் அதிக சுறுசுறுப்புடன் இருக்கும்; மிகவும் கூச்ச கபாவம் கொண்டவை
- சுற்றுச்சூழலுக்கான முக்கியத்துவம்: வேட்டையாடும் விலங்கினத்தில் முதன்மையான பணியைக் கொண்டிருக்கிறது; தனிப்பட்ட உண்ணும் போக்கு உடையது (ஓட்டு மீன்களையும் சிறிய மீன்களையும் உண்ணும்)

அண்மை கண்டுபிடிப்புகள்

- 2016-ஆம் ஆண்டில், உபின் தீவில் நீர்நாய்கள் அடிக்கடி வந்து போவதாக நம்பப்படும் ஆறுகளுக்கு அருகில் உள்ள சதுப்புநிலப் பகுதிகளில், முதன்முறையாக செயற்கைக் குடில்களை உருவாக்கினோம்.
- 2018-ஆம் ஆண்டில், நீர்நாய்களுக்கான குடிலில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கருவிகளின் மூலமாக, சிறிய நகங்களைக் கொண்ட நான்கு ஆசிய நீர்நாய்கள் உள்ளடங்கிய ஒரு குடும்பத்தைக் கண்காணித்தோம்.
 - அவை குழாய்களின் வழி உள்ளேயும் வெளியேயும் செல்கின்றன.
 - அவை தங்களின் இருப்பிடத்தைத் தங்களது மலத்தைக் கொண்டு குறியிடுகின்றன.
 - அவை தாவரங்களைக் குடிவாங்கும் இழுத்துச் செல்கின்றன. அந்தத் தாவரங்கள், அவற்றுக்குப் படுக்கையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

உயிரினங்களைக் காப்பாற்றும் திட்டத்தின் விவரம்

- நோக்கம்: அழிவுக்கு இலக்காகும் உயிரினங்களின் அழிவைத் தடுத்து நிறுத்துதல்; அவற்றின் நீண்டகால உயிர் வாழ்தலுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் பொருட்டு, அவற்றைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்
- மற்ற நடவடிக்கைகள்:
 - வெளவால் பெட்டிகளையும் வீடுகளையும் உருவாக்குதல்
 - நீல நிறத் தொண்டை உடைய தேன் உண்ணி (Merops viridis), சிவப்பு மூக்கு ஆள்காட்டிப் பறவை (Vanellus indicus), தூக்கனாங்குருவி (Ploceus philippinus) ஆகிய பறவைகளுக்கான இருப்பிடங்களை உருவாக்குதல்
 - உள்நாட்டு ஆர்க்கிட் மலர்களை நடுத்தல்



nparksbuzz
Share your love for nature with us at #nparksbuzz

உபின் உணர்வைக் கொண்டாடிடுவோம்



உபின் தீவின் குடியிருப்பாளர்களுக்கு வணக்கம்!

நான் உபின் சமூகத்தின் வம்சாவழியைச் சேர்ந்தவர். நான், Surau கம்பத்தைச் சேர்ந்த Awang Minyak என்பவரின் பேரன். 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நான் என்னுடைய தாத்தா-பாட்டியின் வீட்டைக் கண்டுபிடித்தது முதல், நான் எங்களுடைய தீவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அடிக்கடி வந்துகொண்டிருக்கிறேன். நான் என்னுடைய அனுபவங்களை 'Wan's Ubin Journal' என்று என்னுடைய வலைப்பக்கத்தில் பதிவு செய்து பகிர்ந்துகொண்டுள்ளேன்.

கடந்தகாலத்தைக் காட்டிலும், தற்போது குறைவான கம்பங்களே இருந்தாலும் கூட, ஒன்றுமட்டும் நிலைத்திருக்கின்றது - உபின் சமூகத்தினரிடையே உள்ள வலுவான கம்பத்து உணர்வு.

இதனைக் கொண்டாடும் பொருட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நான் மலாய் சமூகத்தைச் சேர்ந்த உபின் தீவின் முன்னாள் குடியிருப்பாளர்களுக்காக ஒரு சிறிய, எளிமையான கம்பத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். என்னுடைய விழுதுகளுடன் என்னை மீண்டும் இணைத்ததற்காக அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

நான் சமூகத்திற்காக எனது பங்கை தொடர்ந்து ஆற்றுவேன். எனது குடும்பத்திற்குச் சிரமமான தருணங்களில் உதவிய இந்தச் சமூகத்திற்குக் கைமாறாக, மாதந்தோறும் கம்பத்தைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையைப் போன்ற மேலும் பல சமூகத் திட்டங்களை நான் தொடங்கவிருக்கிறேன். கம்பத்தைச் சுத்தம் செய்யும் மாதாந்திர நடவடிக்கையை நான் இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கினேன்.

கம்பத்து உணர்வைப் போற்றிக்காத்துவரும் அனைத்து உபின் குடியிருப்பாளர்களுக்கும் நன்றி. நாம் அனைவரும் ஒன்றுபட்டு, நமது கம்பத்து உணர்வை மேன்மேலும் உயர்த்திடுவோம். அப்போதுதான், உபின் தீவு, அதன் குடியிருப்பாளர்களை மனதில் கொண்டு, மீண்டும் உயிர்த்தெழ முடியும்.

Syazwan Majid

எழுத்தாளர், Wan's Ubin Journal

(<http://wansubinjournal.blogspot.com>)



பொதுமக்களில் சிலரும், சில பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி உற்சாகத்தில் இணைந்துகொண்டனர்.
புகைப்படம்: Jeffrey Cheng



உபின் தீவில் Pesta Raya கொண்டாட்டங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

உபின் தீவின் முன்னாள் மற்றும் இந்நாள் குடியிருப்பாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். ஒரே கம்பத்து மக்களாக ஒன்றுகூடி, உபின் தீவில் Raya கொண்டாட வாருங்கள்!



உணவு

: பாரம்பரிய மலாய் உணவு வகைகளைச் சுவைக்கலாம்



நடவடிக்கைகள்

: கெத்துபாட் செய்தல், பாரம்பரிய விளையாட்டுகள், பாரம்பரிய மலாய் ஆடைகளில் பவனி



நிகழ்ச்சிகள்

: கம்போங் சுங்காய் டுரியானில் இடம்பெறவிருக்கும் மலாய் கலைப் படைப்புகளையும் ஒளியூட்டையும் கண்டு களிக்கலாம்!



உங்களுடைய குடும்பத்தினரையும் அண்டை வீட்டாரையும் உடன் அழைத்து வாருங்கள். பிற்பகல் 2 மணி முதல், போக்குவரத்து சேவைகள் இலவசமாக வழங்கப்படும். சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் நண்பர்களும் வரவேற்கப்படுகிறார்கள்!